

5 πάντα δὲ τὰ ἔργα αὐτῶν, ποιοῦσιν παρὸς τὸ
எல்லா மற்றும் - செயல்களை அவர்களின் செய்கிறார்கள் -க்காக -
[G3956](#) [G1161](#) [G3588](#) [G2041](#) [G0846](#) [G4160](#) [G4314](#) [G3588](#)

θεοθίῃαι τοῖς ἀνθρώποις. πλάτυνοσιν γὰρ τὰ
பார்க்கப்பட - மனிதர்களால் அகலமாக்குகிறார்கள் எனெனில் -
[G2300](#) [G3588](#) [G0444](#) [G4115](#) [G1063](#) [G3588](#)

φυλακτήρια αὐτῶν, καὶ μεγάλυνοσιν τὰ κρᾶσταδα.
காப்புப்பெட்டிகளை அவர்களின் மற்றும் பெரிதாக்குகிறார்கள் - தொங்கல்களை
[G5440](#) [G0846](#) [G2532](#) [G3170](#) [G3588](#) [G2899](#)

தங்களுடைய செயல்களையெல்லாம் மனிதர்கள் காணவேண்டுமென்று செய்கிறார்கள்; தங்களுடைய காப்புநாடாக்களை அகலமாக்கி, தங்களுடைய ஆடைகளின் தொங்கல்களைப் பெரிதாக்கி,

6 φιλοῦσιν δὲ τὴν πρωτοκλισίαν ἐν τοῖς δέιπνοις, καὶ
விரும்புகிறார்கள் மற்றும் - முதலிடத்தை -இல் - விருந்துகளில் மற்றும்
[G5368](#) [G1161](#) [G3588](#) [G4411](#) [G1722](#) [G3588](#) [G1173](#) [G2532](#)

τὰς πρωτοκαθεδρίας ἐν ταῖς συναγωγαῖς,
- முதலாசனங்களை -இல் - ஜெபக்கூடங்களில்
[G3588](#) [G4410](#) [G1722](#) [G3588](#) [G4864](#)

விருந்துகளில் முதன்மையான இடங்களையும், ஜெப ஆலயங்களில் முதன்மையான இருக்கைகளையும்,

7 καὶ τοὺς ἀσπασμὸς ἐν ταῖς ἀγοραῖς, καὶ καλεῖσθαι
மற்றும் - வாழ்த்துக்களை -இல் - சந்தைகளில் மற்றும் அழைக்கப்பட
[G2532](#) [G3588](#) [G0783](#) [G1722](#) [G3588](#) [G0058](#) [G2532](#) [G2564](#)

ἅπαρ τῶν ἀνθρώπων, Ἰαββί.
மூலமாக - மனிதர்களால் ரப்பீ
[G5259](#) [G3588](#) [G0444](#) [G4461](#)

சந்தைவெளிகளில் வணக்கங்களையும், மனிதர்களால் ரபீ, ரபீ, என்று அழைக்கப்படுவதையும் விரும்புகிறார்கள்.

8 ἔμειψεν δὲ μὴ κληθῆτε Ἰαββί; εἶς γὰρ ἔστιν
நீங்கள் மற்றும் -அல்ல அழைக்கப்படுங்கள் ரப்பீ; ஒருவன் எனெனில் இருக்கிறார்
[G4771](#) [G1161](#) [G3361](#) [G2564](#) [G4461](#) [G1520](#) [G1063](#) [G1510](#)

ἔμειψεν ὁ διδάσκαλος, πάντες δὲ ἔμειψεν ὁ δὲ λῶος
உங்களுடைய - போதகர் எல்லாரும் மற்றும் நீங்கள் சகோதரர்கள்
[G4771](#) [G3588](#) [G1320](#) [G3956](#) [G1161](#) [G4771](#) [G0080](#)

ἔστιν.
இருக்கிறீர்கள்
[G1510](#)

நீங்களோ ரபீ என்று அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார், நீங்கள் எல்லாரும் சகோதரர்களாக இருக்கிறீர்கள்.

9 καὶ πατέρα μὴ καλέσητε ἔμειψεν ἔτι τῆς γῆς; εἶς
மற்றும் பிதா -என்று அழையுங்கள் உங்களுடைய மேல் -இன் பூமியில் ஒருவன்
[G2532](#) [G3962](#) [G3361](#) [G2564](#) [G4771](#) [G1909](#) [G3588](#) [G1093](#) [G1520](#)

γὰρ ἔστιν ἔμειψεν ὁ Πατήρ, ὁ οὐρανός.
எனெனில் இருக்கிறார் உங்களுடைய - பிதா - பரலோகத்திலுள்ள
[G1063](#) [G1510](#) [G4771](#) [G3588](#) [G3962](#) [G3588](#) [G3770](#)

பூமியிலே ஒருவனையும் உங்களுடைய பிதா என்று சொல்லாதிருங்கள்; பரலோகத்திலிருக்கிற ஒருவரே உங்களுக்குப் பிதாவாக இருக்கிறார்.

10 μηδὲ κληθῆτε καθιγγηταί; ὄτι καθιγγητῆς ἔμῳν
 -உம்-இல்லை அழைக்கப்படுங்கள் வழிகாட்டிகள் என்னில் வழிகாட்டி உங்களுடைய
[G3366](#) [G2564](#) [G2519](#) [G3754](#) [G2519](#) [G4771](#)

ἐστὶν εἶς, ὁ Χριστός.
 இருக்கிறார் ஒருவன் - கிறிஸ்து
[G1510](#) [G1520](#) [G3588](#) [G5547](#)

நீங்கள் போதகர் என்றும் அழைக்கப்படாமலிருங்கள்; கிறிஸ்து ஒருவரே உங்களுக்குப் போதகராக இருக்கிறார்.

11 ὁ δὲ μεῖζων ἔμῳν ἔσται ἔμῳν δικάνονος.
 - மற்றும் பெரியவன் உங்களில் இருப்பான் உங்களுடைய ஊழியக்காரன்
[G3588](#) [G1161](#) [G3173](#) [G4771](#) [G1510](#) [G4771](#) [G1249](#)

உங்களில் பெரியவனாக இருக்கிறவன் உங்களுக்கு வேலைக்காரனாக இருக்கவேண்டும்.

12 Ὅσους δὲ ἔψωσει ἔαυτον, ταπεινωθήσεται; καὶ ὄσους
 யார் மற்றும் உயர்த்துவான் தன்னைத்தான் தாழ்த்தப்படுவான் மற்றும் யார்
[G3748](#) [G1161](#) [G5312](#) [G1438](#) [G5013](#) [G2532](#) [G3748](#)

ταπεινώσει ἔαυτον, ἔψωθήσεται.
 தாழ்த்துவான் தன்னைத்தான் உயர்த்தப்படுவான்
[G5013](#) [G1438](#) [G5312](#)

தன்னை உயர்த்துகிறவன் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.

13 Οὐαὶ δὲ ἔμῳν, γραμματεῖς καὶ Φαρισαῖοι, ὑποκριταί!
 ஐயோ மற்றும் உங்களுக்கு வேதபாரகர்களே மற்றும் பரிசேயர்களே மாயக்காரர்களே
[G3759](#) [G1161](#) [G4771](#) [G1122](#) [G2532](#) [G5330](#) [G5273](#)

ὄτι κλείετε τῆν βασιλείαν τῶν ὀφθαλμῶν ἔμπροσθεν τῶν
 என்னில் பூட்டுகிறீர்கள் - ராஜ்யத்தை -இன் பரலோகத்தின் முன்னால் -இன்
[G3754](#) [G2808](#) [G3588](#) [G0932](#) [G3588](#) [G3772](#) [G1715](#) [G3588](#)

ἀνθρώπων; ἔμεις ὑὰρ ὀφθαλμοὶ εἰσέρχεσθε, ὀφθαλμοὶ τοὺς
 மனிதர்களின் நீங்கள் என்னில் -இல்லை நுழைகிறீர்கள் கூட-இல்லை -
[G0444](#) [G4771](#) [G1063](#) [G3756](#) [G1525](#) [G3761](#) [G3588](#)

εἰσέρχομενοι ἄφρατοι εἰσελθεῖν.
 நுழைகிறவர்களை விடுகிறீர்கள் நுழைய
[G1525](#) [G0863](#) [G1525](#)

மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, மனிதர்கள் பிரவேசிக்கமுடியாதபடி பரலோகராஜ்யத்தைப் பூட்டிப்போடுகிறீர்கள்; நீங்கள் அதில் பிரவேசிக்கிறதில்லை, பிரவேசிக்கப்போகிறவர்களை பிரவேசிக்கவிடுகிறதில்லை.

14 {Οὐαὶ ἔμῳν, γραμματεῖς καὶ Φαρισαῖοι, ὑποκριταί!
 ஐயோ உங்களுக்கு வேதபாரகர்களே மற்றும் பரிசேயர்களே மாயக்காரர்களே
[G3759](#) [G4771](#) [G1122](#) [G2532](#) [G5330](#) [G5273](#)

ὄτι κατεσθίετε τὰς οἰκίας τῶν χηρῶν, καὶ προφάσει
 என்னில் விழுங்குகிறீர்கள் - வீடுகளை -இன் விதவைகளின் மற்றும் சாக்காக
[G3754](#) [G2719](#) [G3588](#) [G3614](#) [G3588](#) [G5503](#) [G2532](#) [G4392](#)

μακρὰ προσευχόμενοι. δὲ τοῦτο, λήψετε περισσότερον κρίμα}.
 நீண்ட ஜெபிக்கிறவர்கள் ஆகவே இதை பெறுவீர்கள் அதிகமான தண்டனை
[G3117](#) [G4336](#) [G1223](#) [G3778](#) [G2983](#) [G4053](#) [G2917](#)

மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, பார்வைக்காக நீண்ட ஜெபம்செய்து, விதவைகளின் வீடுகளை அழித்துப்போடுகிறீர்கள்; இதினிமித்தம் அதிக தண்டனையை அடைவீர்கள்.

- 15 Οὐαὶ ἰσὺν, γρᾶμματεῖς καὶ Φαρσαῖοι, ὑποκριταὶ!
 ஐயோ உங்களுக்கு வேதபாரசர்களே மற்றும் பரிசேயர்களே மாயக்காரர்களே
[G3759](#) [G4771](#) [G1122](#) [G2532](#) [G5330](#) [G5273](#)
- οἷτι περιάγετε τὴν θάλασσαν καὶ τὴν ξηρὰν ποιεῖσαι ἕνα
 என்னில் சுற்றுகிறீர்கள் - கடலை மற்றும் - நிலத்தை ஆக்க ஒரு
[G3754](#) [G4013](#) [G3588](#) [G2281](#) [G2532](#) [G3588](#) [G3584](#) [G4160](#) [G1520](#)
- προσῆλυτον, καὶ οἷταν γένηται, ποιεῖτε αὐτὸν ὑῖον
 மதமாற்றத்தானை மற்றும் போது ஆகும்போது செய்கிறீர்கள் அவனை மகன்
[G4339](#) [G2532](#) [G3752](#) [G1096](#) [G4160](#) [G0846](#) [G5207](#)
- γενένης διπλότερον ἰσὺν.
 நரகத்தின் இரட்டிப்பாக உங்களைவிட
[G1067](#) [G1362](#) [G4771](#)

மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, ஒருவனை உங்களுடைய மதத்தானாக்கும்படி கடலையும் பூமியையும் சுற்றித்திரிகிறீர்கள்; அவன் உங்களுடைய மதத்தானானபோது அவனை உங்களிலும் இரட்டிப்பாக நரகத்தின் மகனாக்குகிறீர்கள்.

- 16 Οὐαὶ ἰசὺν, ὀδηγοὶ τυφλοῖ, οἱ λέγοντες, Ὁς ἂν
 ஐயோ உங்களுக்கு வழிகாட்டிகளே குருடர்களே - சொல்கிற யார் என்றாலும்
[G3759](#) [G4771](#) [G3595](#) [G5185](#) [G3588](#) [G3004](#) [G3739](#) [G0302](#)
- ὀμῶσθαι ἔν τῷ ναῷ, οὐδὲν ἔσται; οἷς δ'
 ஆணையிட்டால் -இல் - ஆலயத்தில் ஒன்றும்-இல்லை இருக்கிறது யார் மற்றும்
[G3660](#) [G1722](#) [G3588](#) [G3485](#) [G3762](#) [G1510](#) [G3739](#) [G1161](#)
- ἂν ὀμῶσθαι ἔν τῷ χρυσῷ τοῦ ναοῦ,
 என்றாலும் ஆணையிட்டால் -இல் - தங்கத்தில் -இன் ஆலயத்தின்
[G0302](#) [G3660](#) [G1722](#) [G3588](#) [G5557](#) [G3588](#) [G3485](#)
- ὀφείλει.
 கடமைப்பட்டிருக்கிறான்
[G3784](#)

குருடர்களான வழிகாட்டிகளே! உங்களுக்கு ஐயோ, எவனாவது தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது தேவாலயத்தின் பொன்னின்பேரில் சத்தியம்செய்தால் அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.

- 17 μωροὶ καὶ τυφλοὶ! τίς γὰρ μεῖζων ἔσται, ὁ χρυσός,
 மூடர்களே மற்றும் குருடர்களே எது என்னில் பெரியது இருக்கிறது - தங்கம்
[G3474](#) [G2532](#) [G5185](#) [G5101](#) [G1063](#) [G3173](#) [G1510](#) [G3588](#) [G5557](#)
- ἢ ὁ ναός, ὁ ἀγίασας τὸν χρυσόν?
 அல்லது - ஆலயம் - பரிசுத்தமாக்கிய - தங்கத்தை
[G2228](#) [G3588](#) [G3485](#) [G3588](#) [G0037](#) [G3588](#) [G5557](#)

மதிக்கேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? பொன்னோ, பொன்னைப் பரிசுத்தமாக்குகிற தேவாலயமோ?

- 18 καί, Ὁς ἂν ὀμῶσθαι ἔν τῷ θυσιαστηρίῳ, οὐδὲν
 மற்றும் யார் என்றாலும் ஆணையிட்டால் -இல் - பலிபீடத்தில் ஒன்றும்-இல்லை
[G2532](#) [G3739](#) [G0302](#) [G3660](#) [G1722](#) [G3588](#) [G2379](#) [G3762](#)
- ἔσται; οἷς δ' ἂν ὀμῶσθαι ἔν τῷ δῶρῳ
 இருக்கிறது யார் மற்றும் என்றாலும் ஆணையிட்டால் -இல் - காணிக்கையில்
[G1510](#) [G3739](#) [G1161](#) [G0302](#) [G3660](#) [G1722](#) [G3588](#) [G1435](#)
- τῷ ἑαῶνω αὐτοῦ, ὀφείλει.
 - மேலே அதன் கடமைப்பட்டிருக்கிறான்
[G3588](#) [G1883](#) [G0846](#) [G3784](#)

மேலும், எவனாவது பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்தால் அதினால் ஒன்றுமில்லையென்றும், எவனாவது அதின்மேல் இருக்கிற காணிக்கையின்பேரில் சத்தியம்செய்தால், அவன் கடனாளியென்றும் சொல்லுகிறீர்கள்.

19 τῶν! τὶ γὰρ μὲν, τὸ δὲ, ἢ τὸ
குருடர்களே எது எனினில் பெரியது - காணிக்கை அல்லது -
[G5185](#) [G5101](#) [G1063](#) [G3173](#) [G3588](#) [G1435](#) [G2228](#) [G3588](#)

Ἰσαοστῆρον, τὸ ἀγῶνον τὸ δὲ
பலிபீடம் - பரிசுத்தமாக்குகிற - காணிக்கையை
[G2379](#) [G3588](#) [G0037](#) [G3588](#) [G1435](#)

மதிகேடர்களே, குருடர்களே! எது முக்கியம்? காணிக்கையோ, காணிக்கையைப் பரிசுத்தமாக்குகிற பலிபீடமோ?

20 ὁ οὖν ὁμόσαδ ἐν τῷ Ἰσαοστῆρῳ, ὁμνύει ἐν
- ஆகவே ஆணையிட்டவன் -இல் - பலிபீடத்தில் ஆணையிடுகிறான் -இல்
[G3588](#) [G3767](#) [G3660](#) [G1722](#) [G3588](#) [G2379](#) [G3660](#) [G1722](#)

ἀπὸ, καὶ ἐν ταῖς τοῖς ἐὰν αὐτοῦ.
அதில் மற்றும் -இல் எல்லா - மேல்-உள்ளவைகளில் அதன்
[G0846](#) [G2532](#) [G1722](#) [G3956](#) [G3588](#) [G1883](#) [G0846](#)

ஆகவே, பலிபீடத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதின்மேலுள்ள எல்லாவற்றின்பேரிலும் சத்தியம்செய்கிறான்.

21 καὶ ὁ ὁμόσαδ ἐν τῷ ναῷ, ὁμνύει ἐν
மற்றும் - ஆணையிட்டவன் -இல் - ஆலயத்தில் ஆணையிடுகிறான் -இல்
[G2532](#) [G3588](#) [G3660](#) [G1722](#) [G3588](#) [G3485](#) [G3660](#) [G1722](#)

ἀπὸ, καὶ ἐν τῷ κατοικοῦντι αὐτόν.
அதில் மற்றும் -இல் - குடிகொண்டிருக்கிற அதில்
[G0846](#) [G2532](#) [G1722](#) [G3588](#) [G2730](#) [G0846](#)

தேவாலயத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் அதின்பேரிலும் அதில் வாசமாயிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான்.

22 καὶ ὁ ὁμόσαδ ἐν τῷ ὀρναῷ, ὁμνύει ἐν
மற்றும் - ஆணையிட்டவன் -இல் - பரலோகத்தில் ஆணையிடுகிறான் -இல்
[G2532](#) [G3588](#) [G3660](#) [G1722](#) [G3588](#) [G3772](#) [G3660](#) [G1722](#)

τῷ θρόνῳ τοῦ Θεοῦ, καὶ ἐν τῷ καθιμύνῳ ἐὰν αὐ
- சிங்காசனத்தில் -இன் தேவன் மற்றும் -இல் - உட்கார்ந்திருக்கிற மேலே
[G3588](#) [G2362](#) [G3588](#) [G2316](#) [G2532](#) [G1722](#) [G3588](#) [G2521](#) [G1883](#)

αὐτόν.
அதன்
[G0846](#)

பரலோகத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான்.

23	Ὅαὶ ஐயோ G3759	ἔμῃν, உங்களுக்கு G4771	ὑραμματαῖς வேதபாரசர்களே G1122	καὶ மற்றும் G2532	Φαρισαῖοι, பரிசேயர்களே G5330	ὑποκριταὶ! மாயக்காரர்களே G5273				
	ὄτι எனெனில் G3754	ἀποδεκατοῦτε தசமாம்செலுத்துகிறீர்கள் G0586	τὸ - G3588	ἡδύοσμον, புதினா G2238	καὶ மற்றும் G2532	τὸ - G3588	ἀνηθον, சதகுப்பி G0432	καὶ மற்றும் G2532		
	τὸ - G3588	κύμιον; சீரகம் G2951	καὶ மற்றும் G2532	ἀφ᾽ἑκατε விட்டீர்கள் G0863	τὰ - G3588	βάρυτερα கனமானவைகளை G0926	τοῦ -இன் G3588			
	νόμου: நியாயப்பிரமாணத்தின் G3551	τῆν - G3588	κρίσιν, நியாயத்தை G2920	καὶ மற்றும் G2532	τὸ - G3588	ἔλεος, இரக்கத்தை G1656	καὶ மற்றும் G2532	τῆν - G3588		
	πᾶσιν. விசுவாசத்தை G4102	ταῦτα இவைகளை G3778	δὲ மற்றும் G1161	ἔδει கட்டாயமாயிருந்தது G1163	ποῖναι, செய்ய G4160	καὶ அவைகளையும் G2548				
	μὴ -அல்ல G3361	ἀφιέναι. விடுக்க G0863								

மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் புதினாவிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள், இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாமலிருக்கவேண்டுமே.

24	ὁδηγοὶ வழிகாட்டிகளே G3595	τυφλοὶ! குருடர்களே G5185	οἱ - G3588	δυσλίζοντες வடிகட்டுகிற G1368	τὸν - G3588	κύνωπα, கொசுயை G2971	τῆν - G3588	δὲ மற்றும் G1161		
	κάμηλον ஓட்டகத்தை G2574	καταπίνοντες! விழுங்குகிற G2666								

குருடர்களான வழிகாட்டிகளே, கொசு இல்லாதபடி வடிகட்டி, ஓட்டகத்தை விழுங்குகிறவர்களாக இருக்கிறீர்கள்.

25	Ὅαὶ ஐயோ G3759	ἔμῃν, உங்களுக்கு G4771	ὑραμματαῖς வேதபாரசர்களே G1122	καὶ மற்றும் G2532	Φαρισαῖοι, பரிசேயர்களே G5330	ὑποκριταὶ! மாயக்காரர்களே G5273				
	ὄτι எனெனில் G3754	καθαρίζετε சுத்தமாக்குகிறீர்கள் G2511	τὸ - G3588	ἔξωθεν வெளிப்புறத்தை G1855	τοῦ -இன் G3588	πότηριου கிண்ணத்தின் G4221	καὶ மற்றும் G2532			
	τῆς -இன் G3588	παροψίδος; தட்டின் G3953	ἔσωθεν உள்ளே G2081	δὲ, மற்றும் G1161	γέμουσιν நிறைந்திருக்கிறது G1073	ἐξ -இலிருந்து G1537	ἀραγῆς கொள்ளையின் G0724			
	καὶ மற்றும் G2532	ἀκρᾶσις. அடக்கமின்மையின் G0192								

மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறத்தைச் சுத்தமாக்குகிறீர்கள்; உட்புறத்திலோ அவைகள் கொள்ளையினாலும் அநீதத்தினாலும் நிறைந்திருக்கிறது.

26 Φαρσαϊε τυφλῆ! καθάρσον παῖτον τὸ ἐντὸς τοῦ ποτηρίου
 பரிசேயனே குருடனே சுத்தமாக்கு முதலில் - உள்ளே -இன் கிண்ணத்தின்
[G5330](#) [G5185](#) [G2511](#) [G4412](#) [G3588](#) [G1787](#) [G3588](#) [G4221](#)

καὶ τῆς παροψίδος, ἵνα γένηται καὶ τὸ ἐκτὸς αὐτοῦ
 மற்றும் -இன் தட்டின் அதனால் ஆகும் மற்றும் - வெளிப்புறம் அதன்
[G2532](#) [G3588](#) [G3953](#) [G2443](#) [G1096](#) [G2532](#) [G3588](#) [G1622](#) [G0846](#)

καθάρων.
 சுத்தமானது
[G2513](#)

குருடனான பரிசேயனே! உணவு மற்றும் தண்ணீர் பாத்திரங்களின் வெளிப்புறம் சுத்தமாகும்படி அவைகளின் உட்புறத்தை முதலாவது சுத்தமாக்கு.

27 Οὐαὶ ὑμῖν, γραμματεῖς καὶ Φαρσαῖοι, ὑποκριταὶ!
 ஐயோ உங்களுக்கு வேதபாரகர்களே மற்றும் பரிசேயர்களே மாயக்காரர்களே
[G3759](#) [G4771](#) [G1122](#) [G2532](#) [G5330](#) [G5273](#)

ὄτι παρομοιάζετε τὰ φους κεκονιαμένους, οἵτινες ἔξωθεν
 எனெனில் ஒத்திருக்கிறீர்கள் கல்லறைகளுக்கு வெள்ளையூச்சப்பட்ட யார் வெளியே
[G3754](#) [G3945](#) [G5028](#) [G2867](#) [G3748](#) [G1855](#)

μὲν φαίνονται ὠραῖοι. ἔσωθεν δὲ γέμουςιν
 ஒருபுறம் தோன்றுகிறார்கள் அழகானவை உள்ளே மற்றும் நிறைந்திருக்கிறது
[G3303](#) [G5316](#) [G5611](#) [G2081](#) [G1161](#) [G1073](#)

ὁστέων νεκρῶν, καὶ πάσης ἀκαθαρσίας.
 எலும்புகளின் இறந்தவர்களின் மற்றும் எல்லா அசுத்தத்தின்
[G3747](#) [G3498](#) [G2532](#) [G3956](#) [G0167](#)

மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகளுக்கு ஒப்பாக இருக்கிறீர்கள், அவைகள் வெளியே அலங்காரமாகக் காணப்படும், உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளினாலும் எல்லா அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.

28 οὕτως καὶ, ὑμεῖς ἔξωθεν μὲν φαίνεσθε τοῖς
 அவ்வாறே மற்றும் நீங்கள் வெளியே ஒருபுறம் தோன்றுகிறீர்கள் -
[G3779](#) [G2532](#) [G4771](#) [G1855](#) [G3303](#) [G5316](#) [G3588](#)

ἀνθρώπων δίκαιοι, ἔσωθεν δὲ ἔστε இருக்கிறீர்கள் ἵνα ὑποκρισεως
 மனிதர்களுக்கு நீதிமான்கள் உள்ளே மற்றும் இருக்கிறீர்கள் நிறைந்தவர்கள் மாயத்தின்
[G0444](#) [G1342](#) [G2081](#) [G1161](#) [G1510](#) [G3324](#) [G5272](#)

καὶ ἀνομίαις.
 மற்றும் அநீதியின்
[G2532](#) [G0458](#)

அப்படியே நீங்களும் வெளியே மனிதர்களுக்கு நீதிமான்களாகக் காணப்படுகிறீர்கள்; உள்ளத்திலோ மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.

29 Οὐαὶ ὑμῖν, γραμματεῖς καὶ Φαρσαῖοι, ὑποκριταὶ!
 ஐயோ உங்களுக்கு வேதபாரகர்களே மற்றும் பரிசேயர்களே மாயக்காரர்களே
[G3759](#) [G4771](#) [G1122](#) [G2532](#) [G5330](#) [G5273](#)

ὄτι οἰκοδομεῖτε τοὺς τὰ φους τῶν προφητῶν, καὶ
 எனெனில் கட்டுகிறீர்கள் - கல்லறைகளை -இன் தீர்க்கதரிசிகளின் மற்றும்
[G3754](#) [G3618](#) [G3588](#) [G5028](#) [G3588](#) [G4396](#) [G2532](#)

κοσμεῖτε τὰ μνημεῖα τῶν δικαίων,
 அலங்கரிக்கிறீர்கள் - நினைவுச்சின்னங்களை -இன் நீதிமான்களின்
[G2885](#) [G3588](#) [G3419](#) [G3588](#) [G1342](#)

மாயக்காரர்களாகிய வேதபண்டிதர்களே! பரிசேயர்களே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் தீர்க்கதரிசிகளின் கல்லறைகளைக் கட்டி, நீதிமான்களின் சமாதிகளை அலங்கரித்து:

- 30 καὶ λέγετε, Εἰ ἦμεθα ἐν ταῖς ἡμέραις τῶν
மற்றும் சொல்கிறீர்கள் ஒருவேளை இருந்தோம் -இல் - நாட்களில் -இன்
[G2532](#) [G3004](#) [G1487](#) [G1510](#) [G1722](#) [G3588](#) [G2250](#) [G3588](#)
- πατέρων ἡμῶν, οὐκ ἔστιν ἡμεῖς ἀπὸ τῶν
பிதாக்களின் நம்முடைய -இல்லை என்றாலும் இருந்திருப்போம் அவர்களின்
[G3962](#) [G1473](#) [G3756](#) [G0302](#) [G1510](#) [G0846](#)
- κοινωνοὶ ἐν τῷ αἵματι τῶν προφητῶν.
பங்காளிகள் -இல் - இரத்தத்தில் -இன் தீர்க்கதரிசிகளின்
[G2844](#) [G1722](#) [G3588](#) [G0129](#) [G3588](#) [G4396](#)

எங்களுடைய பிதாக்களின் நாட்களில் இருந்திருந்தோமானால், அவர்களோடு நாங்கள் தீர்க்கதரிசிகளின் இரத்தப்பழிக்கு உடன்பட்டிருக்கமாட்டோம் என்கிறீர்கள்.

- 31 ὡστε μαρτυρεῖτε ἔαυτοῖς, ὅτι οὐκ ἔστιν ἡμεῖς
ஆகவே சாட்சியளிக்கிறீர்கள் உங்களுக்கே என்று மகன்கள் இருக்கிறீர்கள் -இன்
[G5620](#) [G3140](#) [G1438](#) [G3754](#) [G5207](#) [G1510](#) [G3588](#)
- φανερώσωμεν τοὺς προφήτας.
கொன்றவர்களின் - தீர்க்கதரிசிகளை
[G5407](#) [G3588](#) [G4396](#)

ஆகவே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்தவர்களுக்குப் பிள்ளைகளாக இருக்கிறீர்கள் என்று உங்களைக்குறித்து நீங்களே சாட்சிகளாக இருக்கிறீர்கள்.

- 32 καὶ ὑμεῖς, πληρώσατε τὸ μέτρον τῶν πατέρων ὑμῶν.
மற்றும் நீங்கள் நிறைவேற்றுங்கள் - அளவை -இன் பிதாக்களின் உங்களுடைய
[G2532](#) [G4771](#) [G4137](#) [G3588](#) [G3358](#) [G3588](#) [G3962](#) [G4771](#)

நீங்களும் உங்களுடைய பிதாக்களின் அக்கிரமத்தின் அளவை நிறைவாக்குங்கள்.

- 33 ὁφείδε, γεννήματα ἐχθρῶν, πῶς φύγητε ἀπὸ τῆς
பாம்புகளே சந்ததிகளே விரியன்பாம்புகளின் எப்படி தப்பு வீர்கள் -இலிருந்து -இன்
[G3789](#) [G1081](#) [G2191](#) [G4459](#) [G5343](#) [G0575](#) [G3588](#)
- κρίσεως τῆς γεννῆς?
நியாயத்தீர்ப்பின் -இன் நரகத்தின்
[G2920](#) [G3588](#) [G1067](#)

சர்ப்பங்களே, விரியன்பாம்பு குட்டிகளே! நரக ஆக்கினைக்கு எப்படித் தப்பித்துக்கொள்ளுவீர்கள்?

34	δὶὰ ஆகவே G1223	τοῦτο, இதை G3778	ἰδὼς, இதோ G3708	ἐγὼς நான் G1473	ἀποστέλλω அனுப்புகிறேன் G0649	παρὸς -இடம் G4314	ἔμπροσθεν உங்களை G4771	παροφῆτας தீர்க்கதரிசிகளை G4396
	καὶ மற்றும் G2532	σοφῶς ஞானிகளை G4680	καὶ மற்றும் G2532	γραμματαίς. வேதபாரசுக்களை G1122	ἐξ -இலிருந்து G1537	ἀπὸ அவர்களில் G0846	ἀποκτενεῖτε கொல்வீர்கள் G0615	
	καὶ மற்றும் G2532	σταυρώσατε, சிலுவையில்-அறையுளவீர்கள் G4717	καὶ மற்றும் G2532	ἐξ -இலிருந்து G1537	ἀπὸ அவர்களில் G0846	μαστυρώσατε சாட்டையடிப்பீர்கள் G3146		
	ἐν -இல் G1722	ταῖς - G3588	συναγωγαῖς ஜெபக்கூடங்களில் G4864	ἔμπροσθεν, உங்களுடைய G4771	καὶ மற்றும் G2532	διώξετε துரத்துவீர்கள் G1377	ἀπὸ -இலிருந்து G0575	
	παύσασθε நகரத்திலிருந்து G4172	εἰς -க்கு G1519	πόλιν; நகரம் G4172					

ஆகவே, இதோ, தீர்க்கதரிசிகளையும் ஞானிகளையும் வேதபண்டிதர்களையும் உங்களிடம் அனுப்புகிறேன்; அவர்களில் சிலரைக் கொண்டு சிலுவைகளில் அறையுளவீர்கள், சிலரை உங்களுடைய ஜெப ஆலயங்களில் சாட்டையினால் அடித்து, ஊருக்கு ஊர் துன்பப்படுத்துவீர்கள்;

35	ὄψω அதனால் G3704	ἔλθω வரும் G2064	ἐφ' மேல் G1909	ἔμπροσθεν உங்கள் G4771	πᾶν எல்லா G3956	αἶμα இரத்தம் G0129	δικαίον நீதியான G1342	ἐκχυσσόμενον சிந்தப்பட்ட G1632	ἐὰν மேல் G1909
	τῆς -இன் G3588	γῆς, பூமியின் G1093	ἀπὸ -இலிருந்து G0575	τοῦ -இன் G3588	αἵματος இரத்தம் G0129	Ἰβηλ ஆபேலின் G0006	τοῦ -இன் G3588	δικαίου, நீதிமானின் G1342	ἔως வரை G2193
	τοῦ -இன் G3588	αἵματος இரத்தம் G0129	Ζαχαρίου சகரியாவின் G2197	πῶς மகன் G5207	Βαραχίου, பரக்கியாவின் G0914	ὅν யாரை G3739	ἐφονέψατε கொன்றீர்கள் G5407	μεταξὺ இடையில் G3342	
	τοῦ -இன் G3588	ναοῦ ஆலயத்தின் G3485	καὶ மற்றும் G2532	τοῦ -இன் G3588	θυσιαστηρίου. பலிபீடத்தின் G2379				

நீதிமானாகிய ஆபேலின் இரத்தம் முதல் தேவாலயத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே நீங்கள் கொலைசெய்த பரக்கியாவின் குமாரனாகிய சகரியாவின் இரத்தம்வரைக்கும், பூமியின்மேல் சிந்தப்பட்ட நீதிமான்களின் இரத்தப்பழியெல்லாம் உங்கள்மேல் வரும்படியாக இப்படிச் செய்வீர்கள்.

36	ἀμῆν ஆமேன் G0281	λέγω சொல்கிறேன் G3004	ὑμῖν, உங்களுக்கு G4771	ἵνα வரும் G2240	ταῦτα இவைகள் G3778	πάντα எல்லாம் G3956	ἐὰν மேல் G1909	τῆν - G3588
	γενεάν தலைமுறையின் G1074	ταύτην. இந்த G3778						

இவைகளெல்லாம் இந்தச் சந்ததியின்மேல் வருமென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

37	Ἐρως ἀλήμ, Ἐρως ἀλήμ, ἡ ἄποκτείνουσα τοὺς παροφῆτας καὶ எருசலேமே எருசலேமே - கொல்கிற - தீர்க்கதரிசிகளை மற்றும் G2419 G2419 G3588 G0615 G3588 G4396 G2532
	λιθοβολοῦσα τοὺς ἀπεσταλμένους παρὸς ἀπῆν! παοσάκις கல்லெறிகிற - அனுப்பப்பட்டவர்களை -இடம் அவளிடம் எத்தனைமுறை G3036 G3588 G0649 G4314 G0846 G4212
	ἠθελῆσα ἐπισηναγαγεῖν τὰ τέκνα σοῦ, ὅν τρόπον விரும்பினேன் சேர்த்துக்கொள்ள - பிள்ளைகளை உன்னுடைய எவ்வாறு விதத்தில் G2309 G1996 G3588 G5043 G4771 G3739 G5158
	ὄρνις ἐπισηνάγει τὰ νοσοῖα ἀπῆς ἕπαρ τὰς πατέρυγας, καὶ கோழி சேர்க்கிறது - குஞ்சுகளை அதனுடைய கீழே - சிறகுகளின் மற்றும் G3733 G1996 G3588 G3556 G0846 G5259 G3588 G4420 G2532
	ὁκ ἠθελῆσατε! -இல்லை விரும்பினீர்கள் G3756 G2309

எருசலேமே, எருசலேமே, தீர்க்கதரிசிகளைக் கொலைசெய்து, உன்னிடத்தில் அனுப்பப்பட்டவர்களைக் கல்லெறிகிறவளே! கோழி தன் குஞ்சுகளைத் தன் சிறகுகளின்கீழே கூட்டிச் சேர்த்துக்கொள்ளுவதுபோல நான் எத்தனைமுறையோ உன் பிள்ளைகளைக் கூட்டிச் சேர்த்துக்கொள்ள விரும்பமாக இருந்தேன்; உங்களுக்கோ விரும்பமில்லாமல்போனது.

38	ἰδοὺ, ἀφῆται ἔμῃν ὁ οἶκος ἔμῳν, ἄρημος! இதோ விடப்படுகிறது உங்களுக்கு - வீடு உங்களுடைய பாழானது G3708 G0863 G4771 G3588 G3624 G4771 G2048
----	---

இதோ, உங்களுடைய வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்.

39	λέγω γὰρ ἔμῃν, ὁ μὴ με சொல்கிறேன் எனெனில் உங்களுக்கு -இல்லை நிச்சயமாக-இல்லை என்னை G3004 G1063 G4771 G3756 G3361 G1473
	ἴδητε ἀπ' ἄρτα ἔως ἄν εἴπατε, காண்பீர்கள் -இலிருந்து இப்போதிலிருந்து வரை என்றாலும் சொல்வீர்கள் G3708 G0575 G0737 G2193 G0302 G3004
	Εὐλογημένος ὁ ἐρχόμενος ἐν ὀνόματι Κυρίου! ஸ்தோத்திரிக்கப்பட்டவர் - வருகிறவர் -இல் நாமத்தில் ஆண்டவருடைய G2127 G3588 G2064 G1722 G3686 G2962

கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் போற்றப்பட்டவர் என்று நீங்கள் சொல்லும்வரை, இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.